



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 14]

CHENNAI, WEDNESDAY, APRIL 3, 2024
Panguni 21, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of
State and Central Governments.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

	<i>Pages.</i>
JUDICIAL NOTIFICATIONS	
Insolvency Petitions.	26

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENT, ETC.

JUDICIAL NOTIFICATION

INSOLVENCY PETITIONS

IN THE COURT OF THE SUBORDINATE JUDGE OF UDUMALPET

(I.P. No. 9/2022)

(க.எண். 210/2024)

No. VI-3(a)/28/2024.

1. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், தேவனூர் புதூர் அஞ்சல், சாதிக் நகர் எதிர்புரம், கதவு எண்.4/52 ஏ என்ற முகவரியில் வசித்து வரும் இந்து சுமார் 45 வயதுள்ள நாகராஜ் மகன் கந்தரசு.

எதிர்மனுவாதிகள்

1. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாட்சி வட்டம், பெரிய நெகமம், கதவு எண்.57 ஏ என்ற முகவரியில் வசித்து வரும் (தந்தை பெயர் தெரியவில்லை) இந்து சுமார் 45 வயதுள்ள P. பிரகாஷ்.
2. திண்டுக்கல் மாவட்டம், நத்தம், M.J. மருத்துவமனை பின்புறம், விஜயகுமார் கார்மென்ஸ் அருகில், வசித்து வரும் (தகப்பனார் பெயர் தெரியவில்லை) இந்து சுமார் 50 வயதுள்ள M.S. ராம ஜனார்த்தனன்.
3. உடுமலைப்பேட்டை தாலுக்கா, தேவனூர் புதூர் அஞ்சல், தேவனூர் புதூர் கிராமத்தில் வசித்து வரும் நடராஜ் மகன் இந்து சுமார் 26 வயதுள்ள அரவிந்தகுமார்.
4. தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் தாலுக்கா, மேலசொக்கநாதபுரம் அஞ்சல், B.கருமத்தம்பட்டி, தேவாரம் ரோடு, கருப்பசாமி கோவில் தெருவில் வசிக்கும் இந்து சுமார் 55 வயதுள்ள தங்கமுத்து மகன் T.ரங்கராஜ்.
5. சேலம் மாவட்டம், மேட்டுர் தாலுக்கா, மேச்சேரி அஞ்சல், மதயாணைகுட்டை, நங்கவல்லி ரோடு என்ற முகவரியில் வசிக்கும் இந்து சுமார் 50 வயதுள்ள ராசு மகன் சேதுராஜா

Notice is hereby given under section 10 and 13 of the Provisional Insolvency Act that the above petitioner has applied to this court praying to adjudge the petitioner as Insolvent and the same is posted for enquiry on 16.04.2024 before this court.

Dated this 19th day of March 2024.

Udumalpet,
28th March 2024.

M. MANIKANDAN,
Subordinate Judge.